

வங்கிகளின் கணக்கேடுகள் சான்றாதார மசோதா, 2026-க்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

டிஜிட்டல் வங்கிப் பரிவர்த்தனைப் பதிவுகளை சட்டப்பூர்வ சான்றுகளாக மாற்றும் வங்கிகளின் கணக்கேடுகள் சான்றாதார மசோதா, 2026-க்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரிட்டிஷ் காலத்து சட்டத்திற்கு பதிலாக, டிஜிட்டல் மற்றும் மெய்நிகர் வங்கிப் பதிவுகளை நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் சான்றுகளாக அங்கீகரிக்கும் ஒரு மத்திய சட்டமாகும்.

முக்கியச் செய்திக் குறிப்புகள்

- வங்கிகளின் கணக்கேடுகள் சான்றாதார மசோதா, 2026-க்கு **மக்களவை 2026 ஆகஸ்ட் 5** அன்று ஒப்புதல் அளித்தது.
- மாநிலங்களவை** இம்மசோதாவுக்கு **2026 ஆகஸ்ட் 10** அன்று ஒப்புதல் அளித்தது.
- இம்மசோதா பிரிட்டிஷ் காலத்து **வங்கியாளர்களின் கணக்கேடுகள் சான்றாதாரச் சட்டம், 1891**-ஐ மாற்றீடு செய்கிறது.
- டிஜிட்டல் மற்றும் மெய்நிகர் வங்கிப் பதிவுகளை** நீதிமன்ற வழக்குகளில் சட்டப்பூர்வ சான்றுகளாக இது அனுமதிக்கிறது.
- இச்சட்டம் இந்திய **சான்றாதார விதிகளை** நவீன டிஜிட்டல் வங்கி நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்கிறது.

பின்னணித் தகவல்கள் (பாடத்திட்ட கவனம்)

முதன்மை வங்கியாளர்களின் கணக்கேடுகள் சான்றாதாரச் சட்டம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் **1891-ல்** இயற்றப்பட்டது.

1872-ஆம் ஆண்டின் **இந்திய சான்றாதாரச் சட்டம், பாரதிய சாட்சிய அதிநியம், 2023** மூலம் மாற்றப்பட்டது.

மின்னணுப் பதிவுகளின் ஏற்புத்தன்மை முன்னர் இந்திய சான்றாதாரச் சட்டத்தின் **பிரிவு 65B**-ன் கீழ் நிர்வகிக்கப்பட்டது.

மின்னணுப் பதிவுகளுக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் **தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000** மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய அரசியலமைப்பின் 107-வது பிரிவு நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான விதிகளைக் கூறுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, **ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934-ன்** கீழ் **1935 ஏப்ரல் 1** அன்று உருவாக்கப்பட்டது.

நினைவு அட்டை

1891-ஆம் ஆண்டின் சட்டத்திற்கு மாற்றாக டிஜிட்டல் வங்கிப் பதிவுகளை நீதிமன்றச் சான்றுகளாக அங்கீகரிக்க 2026 மசோதா நிறைவேற்றப்பட்டது.

பாடத்திட்ட தொடர்பு: அலகு 5 ஆட்சிஇயல் மற்றும் அலகு 6 பொருளாதாரம் தொடர்பான முக்கிய நாடாளுமன்றச் சட்டம்.

இலவச பள்ளிப் புத்தகங்கள்

எஸ்ஸார் அகாடமி தளத்தில் பள்ளிப் பாடப்புத்தகங்களை இலவசமாகப் படித்துப் பயிற்சி பெறுங்கள்.

பள்ளிப் புத்தகங்கள்: essaaracademy.in/school-books